

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரின் 10 அரசாங்க கட்டிடங்கள் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் அணுகல்தன்மைக்கான (Rick Hansen Foundation Accessibility) சான்றளிப்பு பெற்றுள்ளன**

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 2, 2021, 2021) – ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் வழங்கும் அணுகல்தன்மைக்கான சான்றளிப்பு திட்டம் [Rick Hansen Foundation Accessibility Certification™ (RHFAC)] மூலமாக, ப்ராம்ப்ட்டன் நகரின் பத்து (10) அரசாங்க கட்டிடங்கள் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் அணுகல்தன்மைக்கான (Rick Hansen Foundation Accessibility) சான்றளிப்பு தரப்படுத்தலைப் பெற்றுள்ளன. ஒன் டீடேரியோ மாகாண அரசு மற்றும் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முனைப்பின் ஒரு அங்கமாக இந்த பாராட்டுதலுக்குரிய தரம் குறித்தல் நகர நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பாராட்டுதலுக்குரிய RHFAC தரம் குறித்தலைப் பெறுவதினால், நகர நிர்வாகமானது இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடங்களில் அணுகல்தன்மைக்கான அளவீடுகளை சிறப்பாக புரிந்துகொண்டு, தொடர்ந்து சேவையாற்ற முடியும்; மேலும் எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய அணுகல்தன்மைக்கான மேம்படுத்தல்களை அடையாளம் கண்டு தற்போதிருக்கும் அணுகல்தன்மை தரநிலைகளையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

RHFAC திட்டம் மூலமாக சான்றளிப்பு செய்யப்பட்ட நகர கட்டிடங்களில் அடங்குபவை:

- நகர் மன்றம் – 75 சதவீதம்
- ப்ரமீலியா பேருந்து முனையம் – 74 சதவீதம்
- ப்ராம்ப்ட்டன் கேட்வே பேருந்து முனையம் – 74 சதவீதம்
- BFES உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு வசதிக் கட்டிடம் – 73 சதவீதம்
- கோர் மெடோஸ் – 72 சதவீதம்
- கேஸ்ஸீ கேம்ப்பெல் – 71 சதவீதம்
- ஸ்ப்ரிங்டேல் நூலகக் கிளை – 71 சதவீதம்
- ரோஸ் தியேட்டர் – 70 சதவீதம்

- லெஸ்ட்டர் பி.பியர்ஸன் தியேட்டர் – 70 சதவீதம்
- POA நீதிமன்ற கட்டிடம் – 68 சதவீதம்

ப்ராம்ப்ட்டன் நகரில் வாழ்ந்து, வேலை செய்து, விளையாடி வருகிறவர்கள் மற்றும் நகருக்கு வருகை புரிபவர்கள் மற்றும் முதலீடு செய்பவர்கள் போன்ற அனைவரிலும் இருக்கின்ற அனைத்து வயதினரும் அனைத்து இயல்திறன் கொண்டவர்களும் சரிசமமான வாய்ப்புக்களைக் பெறுவதை உறுதி செய்யப் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமும் மற்றும் அதன் அணுகல்தன்மைக்கான ஆலோசனைக்குழுவும் அர்ப்பணிப்பு கொண்டுள்ளன. நகரில் அணுகல்தன்மை பற்றி மேலும் அறிய வருகை தரவும்: [www.brampton.ca/accessibility](http://www.brampton.ca/accessibility).

### ஹான்ஸென் ஃபவுண்டேஷன் மற்றும் அதன் அணுகல் தன்மை சான்றளிப்பு (Hansen Foundation Accessibility Certification™ program) பற்றி

இனம் காணப்பட்ட தடைகளை அகற்றி, அதன் மூலம் தங்கள் அமைவிடங்களை சமூகத்தினர் இன்னும் அதிக அளவில் எளிதாக அணுகுவதற்கான வழிவகைகளை, கட்டிட உரிமையாளர்களும் அதன் மேலாளர்களும் அறிந்துகொள்வதற்காக, வணிக கட்டிடங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களுக்கு RHFAC வழிமுறை நுட்பத்தைக் உபயோகித்து அணுகல்தன்மைக்கான தரம் குறித்தலை வழங்க பயிற்சி பெற்ற தொழில் வல்லுனர்களை RHFAC திட்டமானது உபயோகிக்கிறது. RHFAC திட்டம் மூலமாக தரம் குறிக்கப்படும் நிறுவனங்கள் திட்டவட்டமான மதிப்பெண் அட்டை கொண்ட தரம் குறித்தலைப் பெறுவதுடன் அவரவர் அமைவிடங்களுக்கான வெற்றிபெற்ற முக்கிய பகுதிகள் மற்றும் அவற்றின் மேம்படுத்தலுக்கான ஒரு பதிவேட்டையும் பெறுகிறார்கள். நிகழ்ச்சித்திட்டம் பற்றி மேலும் அறிய வருகை தரவும்: [www.rickhansen.com/ontarioratings](http://www.rickhansen.com/ontarioratings).

### அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் நகரம் ஒரு பலகலவை நகரம் ஆகும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடைகளை அகற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இதன் மூலம் எங்கள் பல்வேறு சமூகத்தில் உள்ள அனைவரும் முழுமையாக பங்கேற்க முடியும். எங்களின் பத்து கட்டிட வசதிகள் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் ஆல் அணுகல் சான்றளிக்கப்பட்டவை என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்; மேலும் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் - லிருந்து எங்களுக்குக் கொடுக்கப்படும் பின்னூட்டக் கருத்துக்களையும் வரவேற்கிறோம். எங்கள் அமைவிடங்களின் அணுகல்தன்மைக்கான நிலைமைகளை நன்றாகப் புரிந்துகொள்வதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அனைவரும் அணுகக்கூடிய நகரத்தை உருவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும்."

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்டன் நகரம் மற்றும் பீல் பிராந்திய அணுகல்தன்மைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருக்கும் நான், எங்களின் பத்து கட்டிடங்கள் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன் அணுகல்தன்மைக்கான சான்றளிக்கப்பட்ட தரம் குறித்தலை பெற்றுள்ளன என்பதிலும் மற்றும் கட்டாயச் சான்றளிப்புக்கான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்திருப்பதையும் கேள்விப்பட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்; இருப்பினும் நாங்கள் செய்யவேண்டிய வேலைகள் இன்னும் பாக்கியுள்ளன என நான் ஏற்றுக்கொள்கிறேன். தடைகளை அகற்றுவது என்பது, நமது சமூகத்தில் இருக்கும் அனைவரும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது, மேலும் நமது கட்டிடங்களின் அணுகல் தன்மைக்கான நிலைமைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தகவலறிந்த அணுகல்தன்மைக்கான மேம்படுத்தல்களை நாங்கள் தொடர்ந்து செய்ய இயலும்; இது, அனைத்து குடியிருப்பாளர்களும் நகர வசதிகளை அனுபவிக்க அனுமதிக்கிறது

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 மற்றும் 8, அணுகல் தன்மைக்கான ஆலோசனைக்குழு, உறுப்பினர், பீல் பிராந்திய அணுகல்தன்மைக்கான குழு

"ப்ராம்ப்டன் நகரில், அனைத்து வகையான இயல்திறன்களும் கொண்ட மக்களுக்கு சேவை செய்யும் பலகலவை கொண்ட நகரத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த RHFAC தரம் குறித்தலானது, அனைத்து ப்ராம்ப்டன் குடியிருப்பாளர்களும் நமது வசதிகளை அணுகக்கூடியதாக மாற்றுவது எவ்வாறு என்பது பற்றிய நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகிறது, மேலும் அதற்கேற்ப எதிர்கால அணுகல்தன்மைக்கான மேம்படுத்தல்களைச் செய்வதற்கான ஒரு நிலையில் நம்மை வைக்கிறது.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்டன் நகரம்

"பத்து கட்டிடங்களுக்கு RHF அணுகல்தன்மைக்கான சான்றிதழைப் பெற்றமைக்காகவும் மற்றும் அனைவருக்கும், எல்லா இடங்களிலும் வரவேற்கும் சூழலை உருவாக்குவதற்கான முதல் படியை எடுத்துள்ளமைக்காகவும் ப்ராம்ப்டன் நகரத்தை நான் பாராட்ட விரும்புகிறேன். மாற்றுத்திறன் கொண்டவர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பங்கேற்பினை முக்கிய அம்சமாக கொண்ட தொழில்துறையில், ப்ராம்ப்டன் நகரமானது, உண்மையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி வருகிறது."

- ப்ராட் மெக்கான்னெல், துணைத்தலைவர், அக்ஸஸ் அண்ட் இன்க்ரூஷன் அட் ரிக் ஹான்ஸென் ஃபவுண்டேஷன்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் &amp; சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)